



தகவல்

அபிமான உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 9011/B/17

திரு V ஜெகதீஸ்வரன்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி
அலுவலகம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு V ஜெகதீஸ்வரன் அவர்களது அலைபேசி (switched off) செய்யப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்கிறது. பொது தகவல் அலுவலர், திருமதி பானுபிரியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 05.07.2017 தேதியிட்ட மனுவில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), கோவை அவர்களிடம் இருந்து தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு அனுப்பப்பட்ட கடித எண் ந.க.எண் 2674/09/அ2 நாள் 31.10.2011 என்ற கடிதத்தின் நகல் எடுத்து தகவல் தரும்படி கேட்டு பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 10.08.2017 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 21.11.2017 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு V ஜெகதீஸ்வரன் அவர்களது அலைபேசி (switched off) செய்யப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்து, தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு 06.11.2020 அன்று தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், மனுதாரரும் 06.11.2020 அன்று அவரது கையெழுத்திட்டு

தகவல்கள் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து, ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மேற்கூறிய தகவல்களை அனுப்பி வைத்துள்ளார். மேற்படி பொது தகவல் அலுவலர் கூற்றினை பரிசீலனை செய்கையில், மனுதாரர் கையெழுதிட்டு தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளார் என்பதை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 9011/B/17

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.

திரு V ஜெகதீஸ்வரன்,
த/பெ எஸ். வேலுச்சாமி,
தென்குமாரபாளையம் அஞ்சல்,
பொள்ளாச்சி 642 107.

Copy to: File
SCPA-12.11.20